

அத்தியாயம் VI
செயல்பாட்டுக்குப்
பிந்தைய மேலாண்மை,
கண்காணிப்பு மற்றும்
மதிப்பீடு

அத்தியாயம் VI

செயல்பாட்டுக்குப் பிந்தைய மேலாண்மை, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு

மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்களின் கண்காணிப்பு மற்றும் சரிபார்ப்பு செயல்முறைகளில் குறைபாடுகள் காணப்பட்டன. நிறைவேற்றப்பட்ட பணிகளின் சோதனை-சரிபார்க்கப்பட்ட செலவுச்சீட்டுக்களில், TPIA அறிக்கைகள் இல்லாமல் விடுவிக்கப்பட்ட பண செலுத்தங்கள், முழுமையற்ற ஆய்வு அறிக்கைகள், TPIA அறிக்கை மற்றும் பணி நிறைவு அறிக்கைக்கு இடையிலான முரண்பாடுகள் போன்ற சிக்கல்கள் காணப்பட்டன. பெறப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேலாக IEC பொருட்கள் மாவட்டங்களில் விநியோகிக்கப்படாமல்/ பயன்படுத்தப்படாமல் இருந்தன. குடிநீர் குழாய் இணைப்புகளை புவிசார்-குறியிடுதல் மற்றும் FHTCகளை ஆதாரடன் இணைத்தல் ஆகியவை முழுமையடையவில்லை. தெரிவுசெய்யப்பட்ட ஆறு மாவட்டங்களில் ஒன்றிலும் சமூக தணிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

6.1 கண்காணிப்பில் காணப்பட்ட சிக்கல்கள்

6.1.1 மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்களின் கண்காணிப்பில் இருந்த குறைபாடுகள்

மாநிலத்திற்கான JJM செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், செயல்படுத்தும் முகமைகளால் மேற்கொள்ளப்படும் பணியின் தரம், கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் ஒவ்வொரு திட்டத்திலும் நிறுவப்பட்ட இயந்திரங்களின் தரம் ஆகியவற்றைச் சரிபார்க்க மாநில குடிநீர் மற்றும் சுகாதார இயக்கம் (State Water and Sanitation Mission - SWSM), மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்களை (Third Party Inspections agencies - TPIAs) தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மேலும், TPIA மற்றும் VP தலைவரின் சரிபார்ப்பு மற்றும் பரிந்துரைக்குப் பிறகு மட்டுமே ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.

TPIA அறிக்கைகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. செயல்படுத்தும் துறைகளால் நிரப்பப்பட வேண்டிய மொத்த வீடுகளின் எண்ணிக்கை, 01 ஏப்ரல் 2020 நிலவரப்படி வழங்கப்பட்ட FHTCகளின் எண்ணிக்கை, நிதி பகிர்வு முறை போன்ற பணி குறித்த தகவல்களை TPIA அறிக்கையின் படிவம் A கொண்டுள்ளது. பொருத்தமற்ற பொருட்களின் விவரங்கள், பணிக்குரிய பொருள் (எ.கா., எஃகு, சிமென்ட் மற்றும் கான்கிரீட் க்யூப் சோதனைகள்) மீதான சோதனை அறிக்கைகள், நீர் தக்கவைப்புத் தன்மை (water tightness test) மற்றும் குழாய்கூறுகளின் இணைப்பு போன்ற OHTகளுக்கான முக்கியமான அளவுருக்கள் மற்றும் வழங்கப்பட்ட FHTCகளின் எண்ணிக்கை ஆகியவை ஆய்வு அதிகாரியால் பயன்படுத்தப்படும் TPIA அறிக்கையின் படிவம் Bல் உள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் செலவுச்சீட்டுகளின் சோதனை சரிபார்ப்பில் தணிக்கையால் கவனிக்கப்பட்ட சில குறைபாடுகள் அட்டவணை 6.1ல் விவரிக்கப்பட்டுள்ளன;

அட்டவணை 6.1: தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் செலவுச்சீட்டுகளின் சோதனை சரிபார்ப்பில் TPIA சான்றிதழில் காணப்பட்ட முறைப்பாடுகள்

(₹ கோடியில்)

மாவட்டம்	TPIA சான்றிதழ்கள் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகள்		முழுமையற்ற படிவம் B உடன் மேற்கொள்ளப்பட்ட பணிகள்		FHTC எண்ணிக்கையில் முரண்பாடு இருந்த பணிகள்		FHTC எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் மேற்கொள்ளப்பட்ட பணிகள்		நீர்தக்க வைப்புத் தன்மை சரிபார்க்கப்படாமல் மேற்கொள்ளப்பட்ட OHT பணிகள்	
	எண்- ணிக்கை	தொகை	எண்- ணிக்கை	தொகை	எண்- ணிக்கை	தொகை	எண்- ணிக்கை	தொகை	எண்- ணிக்கை	தொகை
கோயம்புத்தூர்	8	6.24	32	2.44	4	0.15	1	0.06	1	0.09
இராமநாதபுரம்	20	2.61	61	7.58	10	1.51	NA	NA	NA	NA
சேலம்	2	0.72	NA ¹	NA	31	4.30	NA	NA	NA	NA
தேனி	2	0.40	NA	NA	2	0.92	1	0.30	NA	NA
விழுப்புரம்	4	0.71	NA	NA	NA	NA	2	0.57	2	0.52

(ஆதாரம்: DRDAன் செலுத்தங்களுக்கான செலவுச்சீட்டுகளின் சோதனை சரிபார்ப்பு)

இராமநாதபுரத்தில், சில பணிகளில் TPIA அறிக்கை இல்லாமைக்கு ஆவணக் குறைபாடுகள் காரணம் என்ற DRDAன் பதிலை அரசு அங்கீகரித்தது (ஜூலை 2025). மேலும், TPIA அறிக்கையின் முறையற்ற கண்காணிப்புக்காகவும் மற்றும் பொருட்கள் சோதிக்கப்படாமைக்கும் அதற்குக் காரணமான அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட TPIA மீதும் நடவடிக்கை எடுப்பதில் திட்ட இயக்குநர் தொடர்ந்து ஈடுபடுவார் என்று அரசு கூறியது (ஜூலை 2025).

பிற சிக்கல்கள்

- TPIAஆல் ஏதேனும் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டால், பணம் செலுத்தப்படுவதற்கு முன்னரே அவை TPIA மற்றும் VP தலைவரால் திருத்தம் செய்யப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று GoTN செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அறிவுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருமருகல் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட 29 பணிகளிலும் TPIAஆல் பரிந்துரைக்கப்பட்ட திருத்த நடவடிக்கைகள் (ஏப்ரல்/மே 2024) BDO (VP) ஆல் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது கவனிக்கப்பட்டது. இருப்பினும், இவை நிறைவேற்றப்பட்டிருந்ததை உறுதிப்படுத்த இப்பணிகள் TPIAஆல் மீண்டும் சரிபார்க்கப்படாமலேயே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் செலுத்தப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பணிகளை மீண்டும் சரிபார்க்க TPIAக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு பதிலளித்தது (ஜூலை 2025).

¹ NA- கிடைக்கவில்லை.

- மூன்று வட்டாரங்களில்² மேற்கொள்ளப்பட்ட 11 பணிகளுக்கான நிறைவு அறிக்கைகள் (ஏப்ரல் 2024) மற்றும் அளவீட்டு புத்தகங்களில், FHTCகளுக்கு 25mm PVC குழாய்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாக குறிப்பிட்டிருந்தாலும், TPIA அறிக்கையில் 20mm குழாய்கள் மட்டுமே பயன்படுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்ததை மதிப்பாய்வு வெளிப்படுத்தியது. விவரங்கள் இணைப்பு 6.1ல் விவரிக்கப்பட்டுள்ளன. இந்த PVC குழாய்களுக்கான விலைப்பட்டி, 20mm குழாயின் விலை விகிதத்திற்குப் (மீட்டருக்கு ₹25.30) பதிலாக 25mm குழாயின் விலை விகிதத்தை (மீட்டருக்கு ₹43.25) தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது. இதனால், ஒப்பந்ததாரருக்கு ₹1.58 இலட்சம்³ அதிகமாக செலுத்தப்பட்டிருந்தது. இத்தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடமிருந்து மீட்கப்படும் என்று அரசு பதிலளித்தது (ஏப்ரல் 2025). TPIA அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த முரண்பாடுகள் சரிசெய்யப்படாமல் பணம் செலுத்தப்பட்டிருந்ததை பதில் சுட்டிக்காட்டியது.

பரிந்துரை 14: மூன்றாம் தரப்பு ஆய்வு நிறுவனங்களிடமிருந்து அனைத்து வகைகளிலும் முழுமைபெற்ற சரிபார்ப்பு அறிக்கைகள் கிடைத்த பின்னரே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்யுமாறு துறையை அரசு அறிவுறுத்த வேண்டும்.

6.1.2 விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான கட்டண செலுத்தத்தில் இருந்த முரண்பாடுகள்

தமிழ்நாடு அரசின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, கிராம செயல் திட்டம் (VAP)/மாவட்ட செயல் திட்டம் (DAP)/மாநில செயல் திட்டம் (SAP) ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report - DPR) தயாரிக்கப்பட வேண்டும்.

மதிப்பீட்டில் DPR தயாரிப்பிற்காக ஒரு ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்று விதிமுறை வழங்கப்பட்டிருந்தாலும், இராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி முகமை (DRDA) அவ்வாறு நியமிக்கவில்லை என்பது கவனிக்கப்பட்டது. இதன் விளைவாக, 2020-21ஆம் ஆண்டிற்கான அனைத்து மதிப்பீடுகளும் துறையால் தயாரிக்கப்பட்டன. இருப்பினும், நிறைவு அறிக்கைகள் (Completion Report - CR) மற்றும் இறுதி பட்டிக்கான செலுத்தங்களின் மீதான ஆய்வு, இணைப்பு 6.2ல் விவரிக்கப்பட்டுள்ளபடி, ₹17.17 இலட்சம் மதிப்புள்ள DPRக்கான கட்டண செலுத்தங்கள் பணிச் செலவாக தவறாக சேர்க்கப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்தியது. ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்ட இறுதி பட்டியலில் DPR கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருந்தது நடைமுறையில் காணப்பட்ட கவனக் குறைவு என்றும், அதனை மீட்டெடுக்க உத்தரவு வழங்கப்பட்டு அனுமதிக்க இயலாத செலவினம் ₹17.17 இலட்சம் ஒப்பந்ததாரரிடமிருந்து பெறப்படும் என்றும் அரசு பதிலளித்தது (ஜூலை 2025). ஒப்பந்த

² கீழையூர், தலைஞாயிறு மற்றும் திருமருகல் வட்டாரங்கள்.

³ 8,855.20 மீட்டருக்கு ₹25.30 மதிப்பிலான 20mm பைப்பிற்குப் பதிலாக ₹43.25 மதிப்பிலான 25mm PVC பைப்.

நடைமுறைகளின் பின்பற்றாமைக்காக, தொடர்புடைய அதிகாரிகளின் மீது திட்ட இயக்குநர் நடவடிக்கை மேற்கொள்வார் என்றும் அரசு கூறியது (ஜூலை 2025).

6.2 JJMன் கீழ் IEC நடவடிக்கைகளை செயல்படுத்துதல்

தகவல், கல்வி மற்றும் தொடர்பு (Information, Education, and Communication - IEC) நடவடிக்கைகள் JJMன் கீழ் ஆதரவு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்தவை. நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, நுண் நீர்ப்பாசனம், உடைமைகளின் பராமரிப்பு, கழிவு நீர் மேலாண்மை குறித்து பயனர் குழுக்களுக்கு கற்பிப்பதே இந்த செயல்பாடுகளின் நோக்கமாகும். தமிழ்நாடு அரசு செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, IEC நடவடிக்கைகள், TWAD வாரியம், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் (State Institute of Rural Development and Panchayat Raj -SIRD & PR), DWSM, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (Tamil Nadu Corporation for Development of Women - TNCDW) போன்ற பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த நடவடிக்கைகளின் செயல்திறனை அடையாளம் காண தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் IEC செயல்பாடுகளின் மீது சோதனைத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. IEC நடவடிக்கைகளுக்காக, குறிப்பாக விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகளை அச்சிட்டு காட்சிப்படுத்துதல் மற்றும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதற்காக, 2023-24ஆம் ஆண்டில், JJM திட்ட இயக்குநரால் ₹13.86 கோடி ஒதுக்கப்பட்டிருந்ததை தணிக்கை கண்டது. நாகப்பட்டினத்தில் உள்ள திருமருகல் வட்டாரத்திலும், இராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் திருவாடானை வட்டாரங்களிலும் உள்ள பதிவுகளை ஆய்வு செய்ததில், 2024 ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து முறையே ₹3.76 இலட்சம் மற்றும் ₹8.46 இலட்சம் செலவில் விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்ற IEC பொருட்கள் பெறப்பட்டன என்பது தெரியவந்தது. இருப்பினும், செப்டம்பர் 2024 நிலவரப்படி, IEC தொடர்பான அச்சிடப்பட்ட சாதனங்கள் பெறப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும், மாவட்டங்களில் விநியோகிக்கப்படாமல்/ பயன்படுத்தப்படாமல் இருந்தன (விளக்கப்படம் 6.1).

விளக்கப்படம் 6.1: விநியோகிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த IEC தொடர்பான சாதனங்கள்



நாகப்பட்டினம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வட்டாரங்களில் தணிக்கையால் நடத்தப்பட்ட குழு கலந்துரையாடலில் (செப்டம்பர் 2024),

உள்ளூர் மக்கள் JJMன் பல்வேறு கூறுகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது கவனிக்கப்பட்டது. தணிக்கையால் மேற்கொள்ளப்பட்ட பயணாளிகள் கருத்தாய்வில், 1,427 பயணாளிகளுள் (55 விழுக்காடு) மொத்தம் 794 பயணாளிகள், IEC செயல்பாடு குறித்து அறியவில்லை என பதிலளித்தனர். இவ்வாறு, கொள்முதல் செய்யப்பட்ட IEC தொடர்பான சாதனங்கள் விநியோகிக்கப்படாததால், IEC நடவடிக்கைகள் குறித்த JJMன் நோக்கமான மக்களைச் சென்றடைவது மற்றும் விழிப்புணர்வுக்கான முயற்சிகள் ஆகியவை பாதிக்கப்பட்டன.

IEC தொடர்பாக அச்சிடப்பட்ட சாதனங்கள் தற்போது சுய உதவிக்குழுக்கள் மற்றும் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாகவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அரசு பதிலளித்தது (ஏப்ரல் 2025). IEC தொடர்பாக அச்சிடப்பட்ட சாதனங்களின் விநியோகம் மீதான கண்காணிப்பில் இருந்த குறைபாடு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பாதித்ததால் பதில் ஏற்படையதாக இல்லை.

6.3 குடிநீர் குழாய் இணைப்புகளை புவிசார் குறியீடு செய்தல்

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, வெளிப்படைத்தன்மை மற்றும் பயனுள்ள கண்காணிப்பை உறுதி செய்வதற்காக, மாநிலங்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நீராதார நிலைத்தன்மைக்கான கட்டமைப்புகள் உட்பட, அனைத்து நீர் வழங்கல் திட்ட உடைமைகளையும் புவிசார் குறியீடு (geo-tagging) செய்ய வேண்டும். மாநில அரசால் வெளியிடப்பட்டுள்ள மாநிலத்திற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களிலும் இது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், JJM செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், JJM IMIS ஆனது, பணி முன்னேற்றம், புவிசார் குறியீடு, செலவினம் குறித்த விவரங்கள், செயல்பாட்டு நிலை உள்ளிட்ட ஒவ்வொரு FHTC இணைப்புகள் தொடர்பான தரவையும் பதிவேற்ற வேண்டும். இத்தரவு, சமூக தணிக்கைகள் மற்றும் கண்காணிப்புக்காக வெளியிடப்படவேண்டும்.

நாகப்பட்டினம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில், முறையே 517 மற்றும் 1,175 பணிகள் JJMன் ஒருங்கிணைப்பு நிதிகள் கீழ் RD&PR துறையால் அனுமதிக்கப்பட்டன. இவற்றுள், முறையே 133 மற்றும் 764 பணிகள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இருப்பினும், நிறைவேற்றப்பட்ட பணிகளின் கீழ் உருவாக்கப்பட்ட உடைமைகளில் புவிசார் குறியீடு செய்யப்படவில்லை. மேலும், செப்டம்பர் 2024 நிலவரப்படி, TWAD வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் புவிசார் குறியீடுதல் நிறைவடையவில்லை.

நிறைவு கூட்டத்தின் போது (மார்ச் 2025), புவிசார் குறியீடும் பணி நடைபெற்று வருவதாகவும், 88 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் TWAD வாரியத்தின் பொறியியல் இயக்குநர் கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் புவிசார் குறியீடுதலுக்கான உடைமைகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றும், பயனர் உள்நுழைவில் புவிசார் குறியீடுதலில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகவும், அது விரைவில் சரிசெய்யப்படும் என்றும் அரசு பதிலளித்தது (ஏப்ரல் 2025).

நீர் விநியோகத்திற்காக உருவாக்கப்பட்ட உடைமைகள் குறித்த விவரங்கள் திறம்பட இணைக்கப்படாததால், நிறைவு பெறாத புவிசார் குறியீடுதல் கண்காணிப்பை பாதிப்பதாக இருந்தது.

6.4 FHTCஐ ஆதார் உடன் இணைத்தல்

மத்திய மற்றும் மாநில அரசின் JJM செயல்பாட்டு வழிகாட்டுதல்கள், FHTC வழங்கலில் அடையப்பட வேண்டிய இலக்கு மற்றும் கண்காணிப்புக்காக, சட்டப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டு FHTCகள் குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றன. JJM மற்றும் ஒருங்கிணைப்புத் திட்டங்களின் கீழ் இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில், முறையே 1,33,882 மற்றும் 1,01,471 FHTCகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இருப்பினும், முறையே 1,08,258 மற்றும் 99,771 FHTCகள் மட்டுமே ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டிருந்ததால், அப்பணி முழுமையடையாமல் இருந்தது. FHTCஐ ஆதாருடன் இணைக்கும் பணி தற்போது நிறைவடைந்திருப்பதாக அரசு பதிலளித்தது (ஏப்ரல் 2025). ஜூன் 2025 நிலவரப்படி, JJM டேஷ்போர்டு தரவுகள் 72 விழுக்காடு FHTCகள் மட்டுமே பயனாளிகளுடன் இணைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தியதால் பதில் ஏற்படையதாக இல்லை.

6.5 JJMன் கீழ் சமூகத் தணிக்கை நடத்தப்படாமை

கிராம ஊராட்சிகள் மற்றும் VWSCகள் JJM திட்டத்தின் சமூக தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசின் JJM செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் அறிவுறுத்துகிறது. சமூகத் தணிக்கைகள், சமூக பங்களிப்பை நிறுவனமயமாக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் மற்றும் திட்டத்தின் பலன்கள் திட்டத்திற்குட்பட்ட பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யவும் உதவுகின்றன. சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படுவது குறித்து மாநிலத்தின் JJM செயல்பாட்டு வழிகாட்டுதல்களிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தெரிவு செய்யப்பட்ட ஆறு மாவட்டங்கள் ஒன்றிலும் இதுவரை சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதை தணிக்கை கவனித்தது. SWSM-ஆல் மூன்றாம் தரப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அரசு பதிலளித்தது (ஏப்ரல் 2025). இருப்பினும், அதற்கான விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. சமூகத் தணிக்கை நடத்தப்படாதது திட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்பதைக் குறிப்பதால் பதில் ஏற்படையதாக இல்லை.

பரிந்துரை 15: சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்படுவதிலும், குடிநீர் வழங்கலுக்காக உருவாக்கப்பட்ட உடைமைகளை புவிசார் குறியீடு செய்வதிலும் இயக்கத்தின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

6.6 நிறைவடைந்த பணிகளின் முறையற்ற பராமரிப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு ஒன்றியத்திற்கு ₹12.70 கோடி செலவில் புதிய நீர் வழங்கல் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி

அளித்திருந்தது (பிப்ரவரி 2021). ஆறு திறந்த கிணறுகள், ஒரு ஏரேட்டர், இரண்டு தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஆறு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் (OHT) கட்டப்படுவது இத்திட்டத்தில் அடங்கும். டெண்டர் செயல்முறைக்குப் பிறகு, ஜனவரி 2022ல் TWAD வாரியத்தால் பணி ஆணை வழங்கப்பட்டது. பணிகள் பிப்ரவரி 2022ல் தொடங்கப்பட்டு பிப்ரவரி 2023ல் நிறைவடைந்தன. ஒரு வருட பராமரிப்பு காலத்திற்குப் பிறகு, தொடர் பராமரிப்பிற்காக திட்டம், மார்ச் 2024ல் ஊராட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

மார்ச் 2025ல் நீர் வழங்கல் திட்டத்தின் நேரடி கூட்டுத் தேர்ந்தாய்வின் போது (JPV), நீருந்தும் திறனில் சரிவு இருப்பது கவனிக்கப்பட்டது. இது நீரின் கலங்கல் தன்மையை அதிகரிக்க வழிவகுத்தது. இதன் விளைவாக, புதிய திறந்த கிணறுகளில் இருந்து தண்ணீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்தது. நீர் விநியோகம் ஏற்கனவே உள்ள பிற உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது.

‘பம்பு செட்’ பராமரிக்கப்படாததாலும், கிணற்றில் வண்டல் மண் அகற்றப்படாததாலும் நீருந்தும் திறன் குறைந்துவிட்டதாக உதவி நிர்வாகப் பொறியாளர் (Assistant Executive Engineer - AEE) தெரிவித்தார். மேலும், கிணற்றில் இருந்து தரைமட்டத் தொட்டிக்கும் மற்றும் தரைமட்டத் தொட்டியிலிருந்து OHTகளுக்கும் நீர் பரிமாற்றம் செய்யப்படுவதை விவரிக்கும் நீருந்து உள்ளீட்டுப் பதிவேடுகள் பராமரிக்கப்படவில்லை என்பதை தணிக்கை கவனித்தது. பதிவேடுகள் இல்லாத நிலையில், திட்டத்தில் நீர் சீராக விநியோகம் செய்யப்படுதலை கண்காணிக்க இயலாது எனத் தணிக்கை கண்டது.

இது சுட்டிக்காட்டப்பட்ட போது, சீரான நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான பராமரிப்பை மேற்கொள்ளும்படி BDOக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக AEE பதிலளித்தார் (மார்ச் 2025). இதுமுதல் தொடர்புடைய அனைத்து பதிவேடுகளும் பராமரிக்கப்படும் என்று BDO மேலும் உறுதியளித்தார். பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்படாதது நிறைவேற்றி முடிக்கப்பட்ட திட்டங்களின் மீதான கண்காணிப்பில் இருந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியது.